



## 11வது கற்பனை

மக்களுக்கு சத்தியத்தை பறைசாற்றுவதை விட அரசியல் ரீதியாக நம்மை சரிபடுத்திக்கொள்வது எப்படி என்பதை நாம் கற்றுக்கொண்டோம்.

கிறிஸ்தவம் கடினமாய் தெரியலாம்.

சுவிசேஷம் மக்களுக்கு பாதிப்பாய் தெரியலாம்.

ஆனால் சத்தியத்திற்கு விரோதமான சத்துருவின் கிரியைகளை நம்மால் பொருத்துக்கொள்ள முடியாது.

எபேசியர் 6:10-20, கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். 11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். 12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடும்ல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; 15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; 16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். 17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். 19. சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, 20. நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.

யூதா 1:1-4, இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும்,

இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது: 2. உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருக்கடவது. 3. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. 4. ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிறபக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.

2 கொரிந்தியர் 10:1-6, உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 2. எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். 3. நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல. 4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. 5. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். 6. உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம்.

பவுல் தன்னுடைய நிருபத்தின் கடைசிபகுதியை இங்கு துவங்குகிறார். நான்கு அதிகாரங்கள், 10-13 அதிகாரங்கள். அவர் யுத்தத்தைக் குறித்த சிந்தனையை இங்கு பிரதிபலிக்கிறார்.

பவுல் இங்ஙனம் யுத்தத்தைக் குறித்து பேசுகிறார்.

பவுல் தன் வாழ்க்கையின் இறுதி நாட்களில், தன்னுடைய ஆவிக்குரிய மகனுக்கு எழுதுகிறார்.

2 தீமோத்தேயு 4:7, நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

பவுல் தன்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்து அதை ஒரு யுத்த போராட்டம் என்று உணருகிறார். அது ஒரு இடைவிடாத போராட்டமாயிருந்தது.

அவர் ஒரு நல்ல போர்சேவகனாய் இருக்கும்படிக்கு தன்னுடைய குமாரனுக்கும் அறிவுறுத்துகிறார்.

2 தீமோத்தேயு 2:3-4, நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. 4. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.

இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய் வாழ்ந்து, யுத்தத்தில் பாடனுபவித்து, நேர்மையாய் யுத்தஞ்செய்து, அவரை போர்ச்சேவகனாய் அழைத்த தேவனுக்கு உண்மையாயிருந்தவர். அவருடைய வாழ்நாள் முழுவதும் அவர் அந்த யுத்தத்தில் பங்கெடுத்தார். அவருடைய மனந்திரும்புதலிலிருந்த அவருடைய வாழ்க்கையின் முடிவு வரை ஒரு யுத்தமாயிருந்தது. அவர் தன்னுடைய சுய கௌரவத்திற்காய் யுத்தம் செய்யவில்லை.

பவுல் சுய கௌரவத்திற்காகவும், புகழுக்காகவும், சுகத்திற்காகவும் எப்போதும் போராடவில்லை. அவர் சத்தியத்திற்காகவும், சுவிசேஷத்திற்காகவும், தேவனுக்காகவுமே போராடினார்.

அவருடைய ஊழியம் முழுவதிலும், பவுலுக்கு எரிச்சலூட்டக்கூடிய எதிராளிகள் இருந்தனர். அவர்கள் எப்போதும் அவதூறு, பொய்யான குற்றச்சாட்டு, துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள், பொறாமை மற்றும் கொலைத்திட்டம் ஆகியவைகளோடே அவரை அணுகினார்கள்.

அவருடைய அப்போஸ்தல அதிகாரம் சவாலாக்கப்பட்டது.

அவருடைய தனிப்பட்ட நேர்மை சவாலாக்கப்பட்டது.

சுவிசேஷ சத்தியத்தின் எதிர்ப்பாளர்களால் அவருடைய செய்தி தொடர்ச்சியாய் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

பவுல் சத்தியத்தை பாதிக்கும் தாக்குதல்களிலிருந்து அவற்றை பாதுகாக்க போராடினார். மேலும் அதில் தொடர்ந்து முன்னேறி, சாத்தானின் பிழைகளுக்கு விரோதமாகவும் போராடினார். அவருடைய இராணுவ படைத்தளபதியான கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாம மகிமைக்காய் அவர் போராடினார்.

அவர் கிறிஸ்துவின் மகிமைக்காகவும் சத்தியத்தை பாதுகாக்கவும் போராடினார். திருச்சபையின் பாதுகாப்பிற்காகவும் பெலத்திற்காகவும் அவர் யுத்தம் செய்தார்.

அவர் சத்துருக்களுக்கு விரோதமாக யுத்தம் செய்தார்.

அவர் மனிதர்களுக்கு விரோதமாக யுத்தம் செய்தார்.

கள்ளப் போதகர்களுக்கு விரோதமாக யுத்தம் செய்தார்.

அவர் தத்துவங்களுக்கும் கள்ள மார்க்கத்திற்கும் விரோதமாக யுத்தம் செய்தார்.

அவருடைய சரீரம் முழுவதும் யுத்தத்தினால் ஏற்பட்ட தழும்புகளாலும், சாட்டை அடிகளாலும், அவரை அடித்த தடி அடிகளாலும், அவருடைய கால்கள் சங்கிலியின் கீரல்களாலும், அவருடைய வாழ்க்கையை நசுக்கிய கல் அடிகளாலும் நிரம்பியிருந்தது.

அவர் சகித்த அனைத்து யுத்தங்களிலும், அவர் உயிர்தப்பிய அனைத்து கலவரங்களிலும், கொரிந்திய சபைக்காக அவர் சந்தித்த போராட்டங்களுக்கு எதுவும் ஈடாகாது.

கொரிந்துவில் ஊழியத்தை ஸ்தாபிக்க துவங்கியபோது, முதல் இருபது மாதங்களில் அந்த இடத்தைக் குறித்து அவர் வெகு குறைவாகவே அறிந்திருந்தார். அதின் மூலமாய் சத்தியத்தை அந்த இடத்தில் ஸ்தாபிக்கும் போராட்டத்தில் தான் தொடர்ந்து ஈடுபட முடியும் என்று அவர் எண்ணியிருந்தார்.

பவுல் கொரிந்து பட்டணத்தில் திருச்சபையை ஸ்தாபித்தார். அங்கே இருபது மாதங்கள் தங்கியிருந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி, திருச்சபையை ஸ்தாபித்து அதை பலப்படுத்தினார்.

அதற்கு பின்பு, அங்கிருந்து போன சில காலங்களில், சபைக்குள் பாவம் பெருகிவிட்டது என்று அவருக்கு அறிவிக்கப்பட்டதினால், அவர்களுக்கு நிருபம் எழுதுகிறார். அந்த கடிதம் நம்மிடத்தில் இல்லை.

அதைத் தொடர்ந்து பவுல் இரண்டாவது நிருபத்தை எழுதுகிறார். அதைத்தான் நாம் 1 கொரிந்தியர் என்கிறோம். திருச்சபையிலுள்ள கோளாறுகளை சரிசெய்வதற்கு இந்த நிருபத்தை பவுல் எழுதுகிறார். வெவ்வேறு நிலைகளில் பாவம் செய்துகொண்டிருந்த கொரிந்திய திருச்சபை விசுவாசிகளை திருத்தும்பொருட்டு பவுல் இந்த நிருபத்தை எழுதுகிறார்.

பவுல் எழுதிய 1 கொரிந்தியர் நிருபத்தை அவர்கள் பெற்றுக்கொண்ட மாத்திரத்தில், அது அவர்களை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டது என்பதை உறுதியாய் சொல்லமுடியும். பவுலையும் அவருடைய சுவிசேஷத்தையும் தாக்கும் கள்ளப் போதனைகளைச் செய்யும் போதகர்களின் வருகையைக் குறித்த செய்தி பவுலுக்கு அனுப்பப்படுகிறது.

அவர்கள் அழிவுக்குரிய கள்ளப் போதனையை செய்ய விரும்பினர். பவுலின் வார்த்தைகளுக்கு கனம்கொடுத்த மக்கள் மத்தியில் பவுலின் பெயரைக் கெடுக்கும்பொருட்டு, அப்படி செய்தனர். ஆகையால் பவுலுக்கு விரோதமாக பிரச்சாரம் செய்யத் துவங்கினர்.

அவருடைய

- அதிகாரம்
- குணாதிசயம்
- நம்பக் தன்மை மற்றும்
- நேர்மையை

தரக்குறைவாய் மதிப்பிட்டனர்.

அவர்கள் அந்த திருச்சபையிலுள்ள விசுவாசிகளை அழிவுக்குரிய பொய்களை நம்பும்படிக்கு செய்தனர். கொரிந்திய திருச்சபை மக்கள் பவுல் அப்போஸ்தலரின் மீதுள்ள நம்பிக்கையை இழந்தனர்.

இந்த செய்தி பவுலின் அறிவுக்கு எட்டியது. அவர் இப்போது ஏதாவது செய்தாக வேண்டும். அவர் மறபடியும் அவர்களுக்கு நிருபத்தை எழுதுகிறார். 1 கொரிந்தியருக்கும் 2 கொரிந்தியருக்கும் இடைபட்ட ஒரு கடுமையான நிருபத்தை எழுதுகிறார். அதில் இந்த கள்ளப் போதகர்களை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

**2 கொரிந்தியர் 2:4, அன்றியும், நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.**

இந்த கடிதம் அதிகக் கண்ணீருடன் எழுதப்பட்டது. தன்னை அவர்கள் நிராகரித்துவிட்டனர் என்னும் இருதய வியாகுலத்துடனும் எழுதப்பட்டது. அவருக்கு எதிராக சபை முரட்டாட்டம் செய்து, அவருக்கு விரோதமாக எழும்பி, கள்ளப் போதனையை கைக்கொள்ளத் துவங்கினர்.

இது அவருக்கு விசனமாயிருந்தது. ஏனென்றால் அவர்களுடைய இந்த செய்கை இவர் மூலமாய் போதிக்கப்பட்ட சத்தியத்தோடுள்ள தொடர்பை துண்டித்தது. அத்துடன் திருச்சபையின் பரிசுத்தமாக்கப்படும் விளைவுகளிலிருந்தும், பலமான சாட்சிகளாய் அவர்கள் மாறுவதிலிருந்தும் அவர்களின் தொடர்பை துண்டித்தது.

அந்த கடினமான நிருபத்தை தீத்து அவர்களுக்கு எடுத்துச் செல்கிறார்.

தீத்து அந்த பிரச்சனையை எதிர்கொண்டு, அந்த கடினமான நிருபத்தை அவர்களிடத்தில் ஒப்புவித்து, அவர்கள் தங்களுடைய முரட்டாட்டத்திலிருந்து மனந்திரும்பும்படி படி செய்தார். கொரிந்திய திருச்சபை அவருடைய ஆலோசனைக்கு செவிகொடுத்து, பவுலோடு ஏற்பட்டிருந்த ஐக்கிய முறிவை மீண்டும் மறுசீரமைத்துக்கொண்டது.

அவர்கள் பவுலின் அதிகாரத்தை மீண்டும் அங்கீகரிக்கத் தீர்மானித்தனர். இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாய் அவரிடத்தில் தங்களுடைய அர்ப்பணிப்பையும், அன்பையும், கீழ்ப்படிதலையும் அவர்கள் மீண்டும் உறுதிபடுத்திக் கொண்டனர். பவுலின் அந்த கடினமான நிருபம் தீத்துவின் மூலமாக கொண்டுசெல்லப்பட்டு சரியான விளைவை தோற்றுவித்தது. பவுல் என்ன எதிர்பார்த்தாரோ, அது நடந்தேறியது. பவுலுக்கு இது நற்செய்தியாய் இருந்தது. ஏனென்றால், அந்த கடினமான நிருபத்தை பவுல் எழுதி அனுப்பும்போது, அவர் மிகுந்த மன வேதனையிலும், கவலையிலும், மன வலியிலும் இருந்தார்.

குறிப்பாய் இந்த நிருபத்தின் 7ஆம் அதிகாரத்தை எந்த பவுல் எழுதுகிறார். தீத்து வந்து மனந்திரும்புதலின் நற்செய்தியை பவுலுக்கு அறிவிக்கும்வரை சோர்ந்துபோயிந்த பவுலே இதை எழுதுகிறார்.

**அவர் ஏன் 2 கொரிந்தியரை எழுதுகிறார்?**

அவர் ஏன் 2 கொரிந்தியர் நிருபத்தை எழுதுகிறாரென்றால், அவர்கள் தங்கள் முரட்டாட்ட சிந்தையை விட்டு மனந்திரும்பிவிட்டாலும், ஆங்காங்கே சில பாதிப்புகளும் சுவடுகளும் விடப்பட்டிருக்கும் என்பதை எந்த ஒரு நல்ல போர்ச்சேவகனோ அல்லது தலைவனோ அறிந்திருப்பான்.

அவருக்கு விரோதமான குற்றச்சாட்டுகள் என்னும் நெருப்பின் சில பிளம்புகள் ஆங்காங்கே இன்னும் இருப்பதை அவர் அறிந்திருந்தார். அவைகள் தனக்கு கிடைக்கும்

முதல் வாய்ப்பிலேயே பற்றியெரிவதற்கு ஆயத்தமாயிருந்தது. இன்னும் அங்கே கள்ளப் போதகர்கள் இருந்தது அவருக்கு தெரிந்திருந்தது.

மக்கள் மத்தியில் தங்களை ஒளித்துக்கொண்டிருந்த கலகக்காரர்கள், மறுபடியும் குழப்பத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்திற்காய் காத்திருந்தனர். தங்கள் பெயரை அழிக்க யார் கடினமாய் போராடுகிறார்கள் என்பது எவருக்கும் தெரிவது போல அவரும் அதை அறிந்திருந்தார்.

அந்த அவதூறு பரப்பும் வார்த்தைகள் ஒருமுறை காற்றில் கலந்தால், அவற்றை திரும்பப்பெறுவது சாத்தியமில்லை. அவைகள் பரவி, வெகுதூரத்திற்கு பயணம் செய்து, அதை திரும்பப்பெற முடியாத வகையிலும், அழிக்கமுடியாத வகையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

திருச்சபையில் இன்னும் கள்ளப் போதகர்கள் இருந்தனர். அவர்களை நம்புகிறவர்களும் அங்கு இருந்தனர். மக்களுடைய பொதுவான மனந்திரும்புதலை அவர்கள் மறைமுகமாய் நின்று ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர். கிளர்ச்சியாளர்கள் தங்களை ஸ்தாபித்துக்கொள்வதற்கான முதல் சந்தர்ப்பத்திற்காய் காத்திருந்தனர்.

அதுவரையிலும் அவர்கள் மறைமுகமாய் நின்று கொரில்லா தாக்குதல்களையும், தீவிரவாத செய்கைகளையும், இங்கேயும் அங்கேயும் தங்களுடைய போதனைகளை பரப்பிக்கொண்டும் சரியான சந்தர்ப்பத்திற்காயும் காத்திருந்தனர்.

அடிமட்டத்திலிருக்கும் விஷம் அவ்வப்போது மேலே வந்துபோவது ஆச்சரியமில்லை. அது வெகுவாய் பரவியதினால், மற்ற மக்கள் அத்திருச்சபை விசுவாசிகளிடம் அவைகளைக் குறித்து விசாரிக்கத் துவங்கினர். விசுவாசிகள் பவுலின் நேர்மையான, உண்மையான, அதிகாரமுள்ள வார்த்தைகளினால் தங்களுடைய விசுவாசத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது.

ஆகையால் அவருடைய நிருபத்தின் கடைசி பகுதியில் அந்த கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தன்னுடைய வார்த்தைகளை பதிவுசெய்கிறார். அதை மறுபரிசீலனை செய்யும் சிறுபான்மையினர் இன்னும் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மனந்திரும்பிய பெரும்பான்மையினரைத் தவிர்த்து, மீதமிருக்கும் சிறுபான்மையினரை குறிவைத்தே அவருடைய 10-13 அதிகாரங்களை பவுல் எழுதுகிறார்.

அவருடைய நிருபத்தின் துவக்கத்தில் அவர் சோகமாயும் இருதயம் உடைக்கப்பட்டும் இருப்பதாக அவர் அறிவிக்கிறார். அவர்களை நேரில் வந்து பார்வையிட அவர் விரும்பினாலும் அதை அவர் செய்யப்போவதில்லை. ஏனென்றால், அவர்களை நேரில் வந்து பார்வையிட்டு தன்னுடைய கவலையை அவர் இன்னும் அதிகரிக்க விரும்பவில்லை.

ஆகையால் மறுபடியும் அவர்களிடத்திற்கு வருவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை.

தீத்து அவரிடத்தில் வந்து மக்களின் மனந்திரும்புதலையும் மறுசீரமைக்கப்பட்டதையும் அறிவித்ததிலிருந்து, அவர்கள் பவுலின் அதிகாரத்தையும், நேர்மையையும், கிறிஸ்து இயேசுவினால் ஏற்படுத்தப்பட்ட அவருடைய அப்போஸ்தலத்துவத்தையும் மீண்டும் அங்கீகரிக்கத் துவங்கினர். அவரும் அவர்களிடத்திற்கு திரும்பி வரப்போகிறார்.

அவர் அவர்களிடத்திற்கு மூன்றாவது முறை திரும்பி வரப்போகிறார். ஆனால் 10ஆம் அதிகாரத்திலிருந்து 13ஆம் அதிகாரம் வரையிலான வார்த்தைகளில், அந்த

திருச்சபையிலிருக்கும் கலகக்காரர்களுக்கான எச்சரிக்கையை பதிவுசெய்கிறார். அவர் திரும்ப அங்கு வரும்போது அவர்கள் இன்னும் அதேபோன்று இருந்தால், அது திருச்சபையில் பெரிய குழப்பத்தைத் தோற்றுவிக்கும். அவர் திரும்பி வரும்போது துப்பாக்கியைத் தான் கொண்டுவர வேண்டியிருக்கும்.

- அவர் மீண்டும் அவர்களிடத்திற்கு வரும்போது, பலத்த கட்டுகளை உடைத்தெரியும் தெய்வீக வல்லமை படைத்த யுத்த போராயுதங்களை அவர் கொண்டுவரப்போகிறார்.
- அவர்களின் கீழ்ப்படியாமைகள் அனைத்தையும் தண்டிக்க அவர் வருகிறார்.
- தேவனை அறிகிற அறிவிற்கு மேலாய் உயர்த்தப்பட்ட அனைத்தையும் தகர்ப்பதற்காய் அவர் வருகிறார்.

அவருடைய நிருபத்தின் முதல் பகுதியான 1-7 அதிகாரங்கள், அவருக்கும் திருச்சபைக்கும் இடையில் மறுசீரமைக்கப்பட்ட உறவை மையப்படுத்துகிறது.

முதல் ஏழு அதிகாரங்கள் கிருபையுள்ள வார்த்தைகளால் நிரம்பியவைகள், அதின் சத்தம் மென்மையானது. திருச்சபை விசுவாசிகளுடன் அவருக்கு இருக்கும் அந்த அழகான உறவை இனிமையான வார்த்தைகளில் அந்த முதல் ஏழு அதிகாரங்கள் பதிவுசெய்துள்ளது. அவர்களின் முரட்டாட்டம் எவ்வளவு கடினமான ஒன்று, அதினால் அவர் எந்த அளவிற்கு மன வேதனை அடைந்துள்ளார், அது முடிவுக்கு வந்தது எவ்வளவு மன அமைதியை அவருக்குக் கொடுத்தது, அது எப்படி அவரின் அன்பை மறுசீரமைத்தது என்பது போன்ற காரியங்கள் அதில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

உறவு புதுப்பிக்கப்பட்ட பின்பு, 8ஆம் மற்றும் 9ஆம் அதிகாரங்களில் அவர் காணிக்கை எடுக்கிறார். எளிமையான தத்துவம்: உன்னுடைய சத்துருக்களிடம் காணிக்கை எடுத்தால், உனக்கு அதிகம் கிடைக்காது.

கடைசிப் பகுதியில் அவர் நான் உங்களிடத்திற்கு மூன்றாம் முறை வந்து, திருச்சபையில் ஏற்பட்டிருக்கும் சத்தியத்திற்கு விரோதமான கலகங்களை கடுமையாய் விசாரிக்கப்போகிறேன் என்கிறார்.

1ஆம் அதிகாரத்திலிருந்து 9ஆம் அதிகாரம் வரை மென்மையான ஆலோசனையிலிருந்து துவங்கி, கடைசியில் கடுமையான அதிகாரமுள்ள வார்த்தைக்கு பவுலின் நிருபம் பயணிக்கிறது.

மீதமுள்ள கலகத்தையும் அதை தங்கள் இருதயத்தில் வைத்து எய்தவர்களையும் குறிவைத்து அந்த காரியங்கள் எழுதப்பட்டுள்ளது. திருச்சபையோடிருந்த பிரச்சனைக்கு தீர்வுகாணப்பட்டது. ஆனால் தற்போது அவர் எதிரியின் எல்லைக்குள் புகுந்து, அவர்களின் முழுமையான இலக்கை அழிப்பதையே சிந்தையில் வைத்து புறப்படுகிறார்.

தீத்து அந்த கடிதத்தைக் கொண்டுபோகப் போகிறார். அதை அவர்கள் பெற்றுக்கொண்டு மீண்டும் பவுல் மூன்றாவது முறை அவர்களை சந்திக்கப்போவதற்கு இடையில் ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் இடைவெளி இருக்கும்.

அவர்கள் இந்த பிரச்சனையை நிவிர்த்தி செய்வதற்கு அவர்களுக்கு இரண்டரை மாதங்கள் அவகாசம் இருக்கிறது. அந்த குறிப்பிட்ட அவகாசத்திற்குள் மனந்திரும்பாதவர்கள், இந்த பெரிய போர்ச்சேவகனை சந்தித்தாக வேண்டும்.

போராட்டம் அவசியப்பட்டால் போராடுவதற்கு ஆயத்தமாய் வருகிறார். இந்த கடைசி வேதப்பகுதியில் யுத்தத்தைக் குறித்தும், ஆயுதங்களைக் குறித்தும், அரண்களைக் குறித்தும், அவைகளை தகர்க்கும் முயற்சியையும் விவாதிக்கிறார். அது யுத்தத்தின் சிந்தை. அதுவே யுத்தத்தின் திட்டம்.

அங்கு யுத்தம் செய்வது அவசியமென்றால், அந்த யுத்தத்தை அவர் செய்வார்.

கொறிந்து திருச்சபை மக்கள் அதை தீர்மானிக்கவேண்டும்.

**1 கொறிந்தியர் 4:21, உங்களுக்கு என்னவேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?**

பவுல் தன்னை ஒரு போர்ச்சேவகனுடைய ஆடையோடும், போர்ச்சேவகனுடைய சிந்தையோடும் உருவகப்படுத்துகிறார். அவர் போர்வீரனுடைய நான்கு பண்புகளையும், ஆவிக்குரிய யுத்தத்தை வெற்றிக்கொள்ளும் ஒரு போர்வீரனுடைய நான்கு பண்புகளையும் காண்பித்து, தன்னை ஒரு நல்ல போர்ச்சேவகனாய் அடையாளம் காட்டுகிறார்.